



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 24]

CHENNAI, WEDNESDAY, JUNE 12, 2024
Vaikasi 30, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 3(b)

Notifications issued by Quasi-Government bodies and
Public Sector undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages

UNIVERSITY AUTHORITIES

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II-பிற உறுப்பினர்கள் விதி I இன் கீழ் பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவிற்கு உறுப்பினர் இருவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு. 26

TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED

General Construction Circle, Coimbatore- Erection of Transmission Line 27-28

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

UNIVERSITY AUTHORITIES

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II-பிற உறுப்பினர்கள் விதி I இன் கீழ் பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவிற்கு உறுப்பினர் இருவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு.

(ந.க.எண்.3586/க1/2024)

No. VI-3(b)/10/2024.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II-பிற உறுப்பினர்கள் விதி I-இன் வரையறைக்குட்பட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் அலுவல்வழி உறுப்பினரல்லாத இருவரைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக மூன்று ஆண்டுகள் அல்லது பேரவையில் அவர்களின் பதவிக்காலம் இவற்றில் எது முந்தியதோ அதுவரை பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவையானால் இது குறித்து கழுக்க வாக்குப்பதிவு பேரவை கூடும் நாளில் நடைபெறும்.

பேரவை உறுப்பினர் எவரும் அலுவல்வழி உறுப்பினர் அல்லாத ஒருவரை வேட்பாளராக முன்மொழியலாம். ஒவ்வொரு வேட்பு மனுவும் அதற்குரிய படிவத்தில் எழுத்து மூலமாக ஒரு பேரவை உறுப்பினரால் முன்மொழியப்பட்டு மற்றொரு பேரவை உறுப்பினரால் வழிமொழியப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் ஆட்சிக்குழுவில் தான் ஏற்கனவே உறுப்பினர் இல்லை என்றும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சிக்குழுவில் பணியாற்ற இசைவதாகவும் வேட்பாளர் ஒவ்வொருவரும் உறுதிமொழிப் படிவத்தை நிறைவு செய்து கையொப்பமிட்டு இணைத்தனுப்ப வேண்டும்.

இத் தேர்தலில் இரு இடங்கள் மட்டுமே நிரப்பப்படவேண்டியுள்ளதால் ஒரு பேரவை உறுப்பினர் இருவருக்கு மட்டுமே முன்மொழிபவராக அல்லது வழிமொழிபவராக இருக்க இயலும்.

ஒவ்வொரு வேட்பு மனுவும் ஓர் உறையிலிடப்பட்டு அதன்மேல் "பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவிற்கு வேட்பாளர் நியமனம்" என்று எழுதப்பட்டு ஒப்புக்கைச் சீட்டுடன் கூடியப் பதிவு அஞ்சலில், "பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010" என்னும் முகவரிக்கு 28.06.2024 பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்படவேண்டும். வேட்பு மனுக்களை அலுவலக நேரத்தில் தேர்தல் அலுவலரான இப்பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களிடம் நேரடியாகவோ ஆள் மூலமாகவோ மேலே குறித்த காலத்திற்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கலாம்.

மேலே கூறப்பட்டுள்ளபடி முறையாக அனுப்பப்படாத வேட்பு மனுக்கள் செல்லுடமையற்றவை எனச் சாற்றப்படும்.

வேட்பு மனுக்கள் 28.06.2024 மாலை 5.00 மணிக்குப் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். செல்லுடமையுள்ள வேட்பாளர் பட்டியல் அன்றைய நாளே வெளியிடப்படும்.

வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவை எழுத்து மூலம் அறிவித்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். திரும்பப் பெறும் இத்தகைய அறிவிப்பை 08.07.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்குமாறு "பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010" என்ற முகவரிக்கு ஒப்புக்கைச்சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலிலோ, மேலே குறித்த நாள் மற்றும் நேரத்திற்குள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாகவோ ஆள் மூலமாகவோ சேர்ப்பிக்கலாம்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் முடிந்த பிறகு அன்றைய நாளே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நிரப்பப்பட வேண்டிய இடங்களைவிட இறுதி வேட்பாளர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் 25.07.2024 முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை கழுக்க வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்தப்படும்.

தஞ்சாவூர்,
2024 ஜூன் 6.

சி. தியாகராஜன்,
பதிவாளர் (பொ).

TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED
GENERAL CONSTRUCTION CIRCLE, COIMBATORE
ERECTION OF TRANSMISSION LINE
(Lr.No.SE/GCC/CBE/AEE/Moni/F. Kalivelampatty/D.No.16/24.)

No. VI-3(b)/11/2024.

TANTRANSCO has accorded sanction for erection of the following Transmission line to Transmit and Distribute Power so as to meet out additional demands. The work will be taken up shortly.

Sl. No.	Name of the Sub Station / Details of EHT lines	B .P. No./GO No.	Route Length	Name of the Revenue Villages Through which the line will be Passing	Name of the District
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
A.	Erection of 230 KV DC Line on MC Towers with Zebra Conductor for making LILO of the existing 230 KV Arasur (PGCIL)-Ingur feeder at the proposed Kalivelampatty 230/110 KV SS.	(Per) FB TANGEDCO Proceedings No.61.dated 04.10.2018. GO (Ms) No. 75 dated 03.10.2019	15.320 Kms	1.Semmandampalayam 2.Chinnaputhur 3.Poomalur 4.Velampalayam 5.Naduvelpalayam 6.Pallipalayam	Sulur Taluk, Tirupur District. Palladam Taluk, Tirupur District.
B.	Erection of 110 KV DC line on MC Towers with panther conductor for making LILO of existing 110 KV Arasur – Vanjipalayam – Thingalur feeder in between Vanjipalayam – Nethaji appareal park 110 KV SS at the proposed Kalivelampatty 230/110 KV SS.			7.Pudhupalayam 8.Mettupalayam 9. Mangalam	Avinashi Taluk, Tirupur District. Tirupur Taluk, Tirupur District.

The Revenue village through which the line passing through is only a tentative and not exhaustive. Any person interested may make representation on the above scheme within 1 month from the date of issue of this publication to the undersigned as per the Electricity Act 2003.

Coimbatore,
6th June 2024.

ER. S. SIVAPRAKASH,
Superintending Engineer,
General Construction Circle.

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் லிமிடெட்

பொது கட்டுமான வட்டம், கோவை

அறிவிக்கை

கூடுதல் மின் தேவையை நிறைவு செய்திட தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் லிமிடெட் கீழ்க்கண்ட இடங்களில் மிக உயரமுத்த மின்பாதை அமைத்து விரைவில் பணி துவங்க உள்ளது.

வ. எண்	உயர் அழுத்த மின்பாதை , துணை மின் நிலையம் விவரம்	மின்வாரிய ஆணை எண் / அரசு ஆணை எண்	தூரம் (கிமீ)	மின்பாதை செல்லும் வருவாய் கிராமங்கள்	மாவட்டம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
அ.	புதிதாக நிறுவப்படவுள்ள காளி வேலாம்பட்டி 230/110 கிவோ துணை மின் நிலையத்திற்கு ஏற்கனவே உள்ள 230 கி.வோ. அரகூர் (PGCIL) - ஈங்கூர் உயர் மின் அழுத்த பாதையிலிருந்து பல சுற்று மின்கோபுரத்தின் வழியே இரு சுற்று 230 கி.வோ. உயர் மின் அழுத்த உள்வெளி மின்பாதை அமைத்தல்.	வா ஆ எண். 61 நாள் 04.10.2018.		1. செம்மண்டம்பாளையம் 2. சின்னபுதூர் 3. பூமலூர் 4.வேலம்பாளையம் 5. நடுவேலம்பாளையம் 6. பள்ளிப்பாளையம்	சூலூர் தாலுக்கா கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா திருப்பூர் மாவட்டம்
ஆ.	புதிதாக நிறுவப்படவுள்ள காளி வேலாம்பட்டி 230/110 கிவோ துணை மின் நிலையத்திற்கு ஏற்கனவே உள்ள 110 கி.வோ. அரகூர் - வஞ்சிபாளையம் - திங்கனூர் உயர் மின் அழுத்த பாதையிலிருந்து வஞ்சிபாளையம் - நேதாஜி 110 கிவோ துணை மின் நிலையங்களுக்கு இடையிலிருந்து உள்வெளி மின்பாதை பல சுற்று மின்கோபுரத்தின் வழியே இரு சுற்று 110 கி.வோ. மின்பாதை அமைத்தல்.	அரசு ஆணை எண்.75 நாள்.03.10.2019	15.320 கி. மீ.	7. புது பாளையம் 8. மேட்டுப்பாளையம் 9.மங்களம்	அவினாசி தாலுக்கா திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தாலுக்கா திருப்பூர் மாவட்டம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மின்பாதை செல்லும் வருவாய் கிராமம் உத்தேசமானதாகும். விரிவானது அல்ல.

மேற்குறிப்பிட்ட பணிகள் குறித்து எவரேனும் முறையீடுகள் தெரிவிக்க விரும்பினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிக்கு மின்சார சட்டம் - 2003-ன்படி முறையீடு செய்யலாம்.

கோவை-12
2024 ஜூன் 6.

ER. S. SIVAPRAKASH,
மேற்பார்வைப் பொறியாளர்,
பொதுக்கட்டுமான வட்டம்.